

## ஐஸை மாதம் பாடப்படுதிகம்

தெய்வக்கணம் : பெயர்த்தொன், விண்ணத்தொன்  
மூலிடப்பெயர்கம்

பாடல் : கடல் (தொன்மொழிப் பகிந்தி மட்டும்)

தூணைப்பாடல் : தூப்பிப் பிடைத்தமான்.

தெய்வப்பாடு : படிமொழிக்குப் பதிசு.

தூணையும் ஐந்து படிமொழிகளை எழுதி தூண்டு  
படங்களை ஒட்டி, படவிளக்க எடு ஒன்று  
தயாரிக்கவும்.

பெயர்ச்சொல், வினைச்சொல்

மூலிப்பெயர்கள்

4 த்தகப் பயிந்தி பக்க எண்கள் 33, 34, 7

வினை - விடை:

1. பெயர்ச்சொல் என்றால் என்ன?

இன்றன் பெயரைத் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். (எ.கா) சாந்தி, கண், கதிரவன்.

2. வினைச்சொல் என்றால் என்ன?

இரு செயலை (வினையை) குறிக்கும் சொல் வினைச் சொல் எனப்படும்.

(எ.கா) ஓடினான், எழுதினான்.

நிரப்புதல்:

மூலிப்பெயர்கள்

1. பேசுவரை சான்று தன்னைக் குறிப்பது தன்மை எனப்படும்.

2. முன்னால் இருந்து கேட்பவரை/யாரைக் குறித்து பேசுகிற சாவரை நேரிடையாக விரிப்பதைக் குறிப்பது முன்னி எனப்படும்.

3. சொற்கள் பேசுவர், கேட்பவர் அன்றி மற்றவர்களை மற்றவற்றை குறிப்பது படர்க்கை எனப்படும்.

சூழ்நிலைப்பாடம்  
தீபம் பிழைத்த மான்

வினா-விடை:

1. காக்கத்திடமிருந்து மானைப் பிரிக்க எண்ணியது எது?

காக்கத்திடமிருந்து மானைப் பிரிக்க எண்ணியது நரி.

2. நரி, மானை எங்கு அடைத்துச் சென்றது?

நரி, மானை நெல் விளைந்துள்ள வயல் ஒன்றிற்கு அடைத்துச்

சென்றது.

3. தீபம் வேலியில் மட்டிக்கொண்ட மானிடம் காக்கும் கூறியது என்ன?

விவசாயி அருகில் வரும் வரை நீ கிறுத்தது போல் அசையாமல்

கிடு. விவசாயி வசையின் கிறுத்து விடுவித்தவுடன், நான் மறத்திலிருந்து

'கா-கா' என்று சூரல் கொடுக்கிறேன். உடனே சுப்பித்து விடு என்னது

காக்கும். அதன்படி மான் நடந்து கொண்டு நுழைத்து. வேடன்

விடுவித்தவுடன் காக்கும் கரைய மான் ஓடியது.

4. கிறுத்த சாத்தியிலிருந்து நீங்கள் அறிந்துகொண்ட கிறுத்து யாது?

அப்பத்தின் உதவும் நுட்பங்களை உண்மையான நுட்பம்.